

1010/01

January 22, 2021

BSE Limited
New Trading Ring,
Rotunda Building,
P J Towers, Dalal Street,
Fort Mumbai-400001
Scrip Code: 542216

National Stock Exchange of India Limited
“Exchange Plaza”, Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra(East),
Mumbai – 400 051
Symbol: DALBHARAT

Re. Newspaper Advertisement

Dear Sir(s),

Pursuant to Regulation 47(1) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (“SEBI Regulation”), please find enclosed newspaper advertisement published in the following newspapers: Business Line (English) and Dinamani (Tamil Language) (All Editions) intimating about the Board Meeting of the Company scheduled to be held on Thursday, February 04, 2021.

The same has been made available on the Company’s website at www.dalmiabharat.com.

Kindly take the above information on your records

Thanking you,

Yours faithfully,

For Dalmia Bharat Limited
(Formerly known as Odisha Cement Limited)



Dr. Sanjeev Gemawat
Executive Director-Legal &
Group Company Secretary

Dalmia Bharat Limited

(formerly known as Odisha Cement Limited)

11th & 12th Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110 001, India
t 91 11 23465100 f 91 11 2331 3303 w www.dalmiabharat.com CIN : L14200TN2013PLC112346
Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu- 621 651, India
A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com

French aerospace major Safran upbeat on India

Executes a huge pipeline of orders; plans to expand facilities, set up a €150-m MRO unit

V RISHI KUMAR
Hyderabad, January 21
French aerospace and defence major Safran is upbeat on India as it executes a huge pipeline of orders across civilian, defence and space and plans to expand facilities and set up a new maintenance, repair and overhaul (MRO) unit. The €21 billion revenue company, which supplies its engines for Rafale fighter jets and LEAP family of engines for civil aviation, expects to step up sourcing to €200 million as it expands its supplier base across SMEs.

Alexandre Ziegler, Senior Executive Vice President, International and Public Affairs, Safran Group, said, "I see India and France as strong partners and Safran, with its wide range of customers, is upbeat on the business prospects both for supply of engines in civilian aircraft and also for defence, including fighter jets and helicopters."

High expectations
"We have over 600 commercial planes flying in India with our engines and have an order book of over 500 engines, which we expect to deliver over next few years. Though the aviation sector has been hit by the pandemic, we be-



Alexandre Ziegler, Senior Executive VP International and Public Affairs, Safran Group

lieve that it will bounce back by 2022-23. Towards this, we have set up a manufacturing facility in Hyderabad and are considering setting up of a MRO facility in India," he told BusinessLine. The MRO facility could entail an investment outlay of about €150 million. Ziegler said, "Safran has a presence in India of over 60

years in the core markets of aerospace and defence. It has a workforce of over 600 employees in the country. While expanding Safran's footprint in India, it is committed to the "Make in India" programme fostering the development of partnerships with a wide array of customers." In February 2019, Safran had announced plans to set up a new plant in India near Hyderabad for the LEAP engines. During a visit to the Aero India Show, Philippe Petitcolin, Chief Executive Officer of Safran, had outlined plans to make parts for the LEAP turbofan engine from CFM International.

Production rate
When in its cruise mode by 2023, the plant is expected to

deliver 15,000 parts per year to support the LEAP's sustained production rate. The new-generation LEAP entered service in 2016 and powers Airbus A320neo and Boeing 737 MAX commercial airliners.

The India plant is aimed at developing a global supply chain to support the fast-paced ramp-up in LEAP production.

Safran had already announced in 2018 the construction of a Safran Electrical & Power factory to produce LEAP engines harnesses and Rafale fighter electrical wiring interconnections systems. It is the largest provider in India for turbo-shaft engines for helicopters and powers 100 per cent of heli-

copters manufactured by Hindustan Aeronautics Limited.

India is also the largest installed base worldwide for Safran with more than 1,200 INS (Sigma family) in use and being the reference of Indian armed forces.

Indian airforce
The company is supporting the Indian airforce with the M53 engine which is integrated in the Mirage 2000 and now the M88 with is the engine of the Rafale fighter aircraft.

"India is also a development hub for Safran. Currently has 600 employees and plan to expand the employee base with the new cluster in Hyderabad," he said.

SBI Card net down 52% in Q3

Total income for the quarter under review fell to ₹2,540 crore

OUR BUREAU
New Delhi, January 21
SBI Card, the country's largest pure-play credit card issuer, on Thursday reported a 52 per cent decline in net profit for the third quarter ended December 31, 2020, at ₹210 crore (₹435 crore in the same quarter last fiscal).

Total income for the quarter under review declined 1 per cent to ₹2,540 crore (₹2,563 crore). It may be recalled that SBI Card had, in the previous quarter ended September 30, 2020, recorded a net profit of ₹206 crore.

For the nine months period

ended December 31, 2020, the company has now reported a 30 per cent decline in net profit at ₹809 crore (₹1,161 crore). Total income remained flat at ₹7,245 crore (₹7,242 crore).

A statement issued by the company said that SBI Card business has reached pre-Covid levels.

Asset quality
The gross non-performing assets were at 1.61 per cent of gross advances as on December 31, 2020, against 2.47 per cent as on December 31, 2019. Net non-performing assets were at 0.56 per cent against 0.83 per cent as on December 31, 2019. Proforma Gross NPA as on December 31, 2020, stood at 4.51 per cent, and Net NPA at 1.58 per cent.

Covid-19: IATA develops app for air travel

'IATA Travel Pass' will create a 'digital passport' to verify passengers' pre-travel details

TE RAJA SIMHAN
Chennai, January 21
While passengers are still scared to travel by air due to the fear of getting infected by Coronavirus, a mobile app - IATA Travel Pass - developed by the International Air Transport Association will help them easily and securely manage their travel in line with government requirements for Covid-19 tests or vaccines. IATA is a trade association of the world's airlines.

gitaly and seamlessly throughout the travel experience.

Establishing confidence
The Travel Pass is built in modules as an industry solution based on open-source standards. It can be used in combination with other providers or as an end-to-end solution. The most important thing is that it is responsive to industry needs while enabling a competitive market, said IATA.

New partners
Two Gulf-based airlines - Emirates and Etihad - are the first to partner with IATA globally on the use of Travel pass, which has been developed as four independent modules that can



Aeroplanes parked at the Chennai airport during the lockdown

interact with each other. These modules cover registries for regulatory entry requirements and labs/test centers, verified certificate issuance, digital identity and the possibility for passengers to share their tests results along their journey via their mobile device.

These modules can work together as one complete end-to-end solution. They can be used separately to comple-

ment systems that others are building. IATA has developed these modules to ensure they are interoperable with other industry solutions, says a statement.

'Re-open borders'
Nick Careen, IATA Senior Vice President for Airport, Passenger, Cargo and Security said, "Our aim is to give all governments the confidence to re-

open borders to travellers based on verified vaccine and testing data. As borders re-open, Travel Pass will be further enhanced with more capabilities to meet all government testing or vaccination verification requirements."

Emirates will implement the first phase in Dubai in April for the validation of Covid-19 PCR tests before departure.

It's customers travelling from Dubai will be able to share their Covid-19 test status directly with the airline even before reaching the airport through the app.

Fireside Ventures' second fund raises ₹863 crore

OUR BUREAU
Bengaluru, January 21
Multi-stage venture fund Fireside Ventures, which has invested in start-ups like BoAt and Bombay Shaving Company, has announced the close of its second fund (Fireside Fund II) at ₹863 crore (₹188 million).

The Fireside Fund II has marquee investors such as Fund of Funds for Startups (FFS) operated by SIDBI under the aegis of the Government of India's initiative 'Start-up India Action Plan', Investment Corporation of Dubai, Nippon India Digital Innovation AIF, Bajaj Holdings and Investment Ltd, ITC Ltd, L'OREAL, Pidilite group, Premji Invest and a large US university endowment, a statement from the venture fund said.

The market-cap of the venture fund has crossed \$1 billion. "We are now eager to go all out

and partner with young Indian entrepreneurs who are creating exciting new digital-first brands across the consumption spectrum and are consciously building brands that focus on good for consumers and good for the world," Kanwaljit Singh, Founder & Managing Partner, Fireside Ventures, said. Fireside will invest in 15-20 consumer brand start-ups while continuing to keep its focus on digital-first brands.

Fireside Fund II received investment interest from over 1,500 companies so far and deeply evaluated over 300 of them before making the four investments. The Fund II portfolio companies to date are - Fable Street, SARVA Yoga, Gynoveda, and Slurrp Farm. Fireside achieved the final closing of its first fund in February 2018 with a corpus of ₹340 crore.

Amul **SAGAR**

AmulFed Dairy
(A UNIT OF GCMF LTD)

TENDER NOTICE

AmulFed Dairy is one of the advanced state-of-the-art dairy plant in Asia. AmulFed dairy produces milk powder, ice-cream, ghee and long life milk under the brand name of Amul. AmulFed Dairy invites sealed bids from reputed vendors as per below details:

1. Design, Supply, Installation of 60 KL Silos and 10 KL Tanks for APS Plant.
2. Design, Supply, Installation of 500ml Ghee Jar and Tin Packing Line with change part for 1 Ltr.

For further information please visit our website: www.amul.com/m/tender-notice

General Manager
AmulFed Dairy, Gandhinagar
Plot No. 35, Nr. Indira Bridge, Village: Bhat, Dist.: Gandhinagar, PIN 382428, Gujarat.
Tel.No.: (079)23969055-56, Fax No.: (079)23969059

NOTICE **GEOJIT**
PEOPLE YOU PROSPER WITH

Pursuant to Regulation 47 read with Regulation 29 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Saturday, 30th January, 2021 at the Registered Office of the Company to consider and to take on records inter alia, the Un-audited Financial Results of the company for the quarter ended 31.12.2020.

The notice is available on the website of the company (www.geojit.com) as well as on the website of BSE Limited (www.bseindia.com) and the National Stock Exchange of India Limited (www.nseindia.com).

For Geojit Financial Services Ltd.
Sd/-
Liju K Johnson
Company Secretary

Date : 22.01.2021
Place : Kochi

Geojit Financial Services Ltd.
Reg. Office: 34/659-R Civil Line Road, Padivattom, Kochi, Kerala - 682024.
CIN: L67120KL1994NPLC0084035, Ph: 0484-2901000, Fax: 0484-2979695,
Email: mallus@geojit.com, www.geojit.com.

VENKY'S (INDIA) LIMITED
CIN: L01222PN1976PLC017422

Regd. Office: "Venkateshwara House", S. No. 114/A/2,
Pune - Sinhagad Road, Pune - 411 030, Tel. No.: 020-71251530
Website: www.venkys.com, Email: corp.shares@venkys.com

NOTICE

Notice is hereby given that, a Meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, 3rd day of February, 2021 at "Venkateshwara House", S. No. 114/A/2, Pune - Sinhagad Road, Pune - 411 030, inter alia, to consider, approve and take on record the Financial Results of the Company for the quarter ended 31st December, 2020 which shall be subjected to Limited Review Report by Statutory Auditors.

By the order of the Board of Directors of Venky's (India) Limited
Sd/-
Rohan Bhagwat
Company Secretary
M. No. A 26954

Place : Pune
Date : 21st January, 2021

BusinessLine CLASSIFIED BUSINESS OFFER BUSINESS

50% MARGIN, No investment, Spices sales 6364233838

KAMCO
Kerala Agro Machinery Corporation Ltd.
(A Govt. of Kerala undertaking)
Affiliated: Emakulam-693 565, Korala
Tele. No (0484)-2474301 (5 lines)

ETENDER NOTICE

KAMCO/MTLS/LQ/20-21/02
Supply of Engine Stands

KAMCO/MTLS/LQ/20-21/03
Supply of Main Gear Case

KAMCO/MTLS/LQ/20-21/04,06,07-10
Supply of Grey Iron Castings

KAMCO/MTLS/LQ/20-21/05,15-16
Supply of Sheet Metal Items List 1, 2 & 3

KAMCO/MTLS/LQ/20-21/11 & 13,17
Supply of Engine Gears

KAMCO/MTLS/LQ/20-21/12
Supply of Bolts & Screws

KAMCO/MTLS/LQ/20-21/14
Supply of Machined Components

KAMCO/MTLS/BOM/20-21/31
Supply of Inlet Exhaust Valves

Visit our website www.kamcoindia.com or contact
Apply tenders: www.etenders.kerala.gov.in
Sd/-
Managing Director
22-01-2021

TCL
LEADERS IN LOGISTICS
Transport Corporation of India Ltd.
CIN: L70109TG1995PLC019116
Regd. Office: Flat Nos. 306 & 307, 3rd Floor,
1-8-271 to 273, Ashoka Bhoopal
Chambers, S.P. Road, Secunderabad - 500 003 (TG)
Corp. Office: TCI House, 69 Institutional Area
Sector-32, Gurugram - 122 001, Haryana
Tel: +91 124 2381603-07
E-mail: secretariat@tcl.com; Web: www.tcl.com

NOTICE

Notice is hereby given that the next Meeting of the Board of Directors of the Company has been scheduled to take place on Wednesday, 3rd February, 2021 to inter alia consider/ approve, the Unaudited Financial Results for the 3rd Quarter/Nine Months ended on 31st December, 2020 and Declaration of interim dividend, if any for FY 2020-21.

The said notice may be accessed on Company's website: www.tcl.com and on Stock Exchanges' website: www.nseindia.com and www.bseindia.com.

By Order of Board of Directors for Transport Corporation of India Ltd.
Archna Pandey
Company Secretary & Compliance Officer
Place: Gurugram
Date: 22nd January, 2021

Dalmia Bharat Limited
(Formerly known as Odisha Cement Limited)
Registered Office: Dalmiapuram (Lagudi) Taluk, Dalmiapuram-621651,
Dist. Tiruchirappalli, Tamil Nadu.
CIN: L14200TN2013PLC123846
Phone No. 04329-235132 Fax No. 04329-235111
Email: corp.sec@dalmiabharat.com; website: www.dalmiabharat.com

NOTICE

NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Thursday, February 04, 2021 to consider and approve inter-alia the Standalone and Consolidated unaudited Financial Results of the Company for the quarter and nine months ended December 31, 2020.

The information contained in this notice is also available on the Company's website, www.dalmiabharat.com, and on the website of Stock Exchanges, i.e. www.nseindia.com and www.bseindia.com.

For Dalmia Bharat Limited
(Formerly known as Odisha Cement Limited)
Place: New Delhi
Dated: January 21, 2021
Dr. Sanjeev Gemawat
Executive Director-Legal & Group Company Secretary

RAJAPALAYAM MILLS LIMITED
Regd. Office : Rajapalayam Mills Premises,
P.A.C. Ramasamy Raja Salai, Post Box No.1, Rajapalayam - 626 117, Tamil Nadu.
CIN : L17111TN1936PLC002298 Telephone: 04563 - 235666, Fax: 04563 - 236520
Email: rajacot@ramcotex.com Website: <http://www.rajapalayammills.co.in>

NOTICE

Pursuant to Regulation 47(1)(a) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a Meeting of the Board of Directors of the Company will be held on Thursday, the 4th February, 2021, to consider inter-alia the Un-audited Standalone & Consolidated financial results of the Company for the quarter / nine months ended 31st December, 2020.

This Notice is also available on the Company's website at www.rajapalayammills.co.in and on the website of the Stock Exchange where the shares of the Company is listed at www.bseindia.com

Place: RAJAPALAYAM
Date: 21-01-2021

For RAJAPALAYAM MILLS LIMITED
A. ARULPRANAVAM
SECRETARY

Western Coalfields Limited
(A subsidiary of Coal India Ltd.)

COMMON WINDOW

All tenders issued by WCL for procurement of goods, Works and Services are available on website of Coal India Ltd www.coalindia.in/ respective subsidiary Company, CIL e-procurement portal <http://coalindiatenders.nic.in> and Central Public Procurement Portal <https://eprocure.gov.in>. In addition, procurement is also done through GeM Portal <https://gem.gov.in>. **Tendering Authority** : G.M.(MM) HOD, WCL, Coal Estate, Civil Lines, Nagpur (M.S.) - 440001

GENERAL NOTICE

Tenders of WCL/Areas are available at : (i) www.coalindiatenders.nic.in (ii) www.eprocure.gov.in Bids can be submitted online through www.coalindiatenders.nic.in only. Corrigendum / Addendum if any are published in www.coalindiatenders.nic.in only. **Tendering Authority** : General Manager (CMC), WCL(HQ), Coal Estate, Civil Lines, Nagpur

"Give a missed call on toll free number 18002003004 to get our apps"

AHMEDABAD MUNICIPAL CORPORATION
E TENDER NOTICE
REQUEST FOR PROPOSAL

FOR DRAINAGE PROJECT WORKS OF AMC UNDER GUJARAT RESILIENT CITY DEVELOPMENT PROGRAMME (GRCDP) UNDER WORLD BANK FUNDING PROGRAMME

Ahmedabad Municipal Corporation invites Request for Proposal for following works.

- (A) Request for Proposal from technically sound and experienced Consulting engineering firms for preparing Detailed Design, DPR, Tender, Estimate & Execution Drawings for Drainage Project works for Augmentation and Up gradation of Existing Sewage Treatment Plants, Construction of New Sewage Treatment Plants, Tertiary Treatment Plants, Drainage and Storm water works, works with Micro tunneling, Lake & Canal development, Conservation of Lakes, Rehabilitation of Existing Old Drainage lines for the below listed AMC area.
- (1) RFP for West Zone, North West Zone, South West Zone. (Western Side)
- (2) RFP for Central Zone, North Zone, South Zone, East Zone. (Eastern Side)

- (B) Request for Proposal from Experience Environment and Social Consulting Firm/ Agencies for Preparation of Environment and Social Management Framework (ESMF) for Ahmedabad City.

- (C) Request for Proposal from Experience Consulting Firm/ Agencies for Preparation of City Resilience Strategy for Ahmedabad City.

Pre Bid Meeting : 05/02/2021 On Digital Platform
Online Submission up to : 25/02/2021 Up to 18:00 hours
Physical Submission : 26/02/2021 Up to 16:00 hours
Date of RFP (Technical Bid) Opening : 26/02/2021 at 17:00 hours
Detail and RFP available on : <http://www.nprocure.com>

"DIAL: 155303 FOR COMPLAINTS REGARDING MUNICIPAL SERVICES"

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31st DECEMBER 2020

SOUTH INDIAN Bank
Experience Next Generation Banking
(₹ in Lakhs)

Particulars	Quarter ended 31.12.2020	Nine months ended 31.12.2020	Quarter ended 31.12.2019
	Unaudited	Unaudited	Unaudited
Total income from operations	208208	639268	218773
Net Profit / (Loss) from ordinary activities after tax	(9162)	5512	9054
Net Profit / (Loss) for the period after tax (after extraordinary items)	(9162)	5512	9054
Equity Share Capital	18097	18097	18097
Reserves (excluding Revaluation Reserves as shown in the Balance Sheet of previous year)	497273	497273	491577
Earnings Per Share (before extraordinary items) (of ₹ 1/- each)*			
Basic :	(0.51)	0.30	0.50
Diluted :	(0.51)	0.30	0.50
Earnings Per Share (after extraordinary items) (of ₹ 1/- each)*			
Basic :	(0.51)	0.30	0.50
Diluted :	(0.51)	0.30	0.50

* Quarterly / nine months numbers are not annualised

Note: The above is an extract of the detailed format of quarterly / nine months financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly / nine months financial results are available on the website of Stock Exchanges at <http://www.bseindia.com> and <http://www.nseindia.com> and also on Bank's website: <https://www.southindianbank.com>

Place: Thrissur
Date: January 21, 2021

Murali Ramakrishnan
(Managing Director & CEO)
(DIN: 01028298)

The South Indian Bank Ltd., Regd. Office, SIB House, P.B. No. 28, Thrissur, Kerala, PIN-680 001, Ph: 0487 2420020, Fax: 0487 2426187
Toll Free (India): 1800-102-9408, 1800-425-1809 (BSNL) | Email: sibcorporate@sib.co.in | www.southindianbank.com | CIN: L65191KL1929PLC001017
South Indian Bank is a member of BCSBI and is committed to treating customers in a fair, transparent and non-discriminatory manner.

BusinessLine **THE HINDU GROUP**

It is not every day that we promote fiction over facts.

BusinessLine presents the perfect new year gift for fiction aficionados. BL Special Fiction is here with 10 exclusive short stories and poems by authors making a promising debut in 2021. Grab your copy of BusinessLine on 23rd January and get to read the bestselling authors of tomorrow.

Available only with Bengaluru, Chennai, Delhi, Hyderabad, Kochi and Mumbai editions.

Give a missed call on **7406615444** to book your copy.

BL Special Fiction

Exclusive short stories and poetry in our annual special edition from 10 authors making their fiction debut in 2021.

அரசுப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் திறக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜன. 21: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்படிப்புக்கு நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி மையங்கள் திறக்கக்கோரி வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிணை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமாணுவேல் தாக்கல் செய்த மனு; தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட், பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. மருத்துவம், பொறியியல் தனித்து பிற உயர்படிப்பு களைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அதுதொடர்பான வழி

காட்டுதல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இல்லை. மருத்துவம், பொறியியல் மட்டுமல்லாமல் மேலவை மையத்தில், சட்டம், கல்விமயல், கணக்குத் தணிக்கையில், விவசாயம், கவிச்சுவை என பல்வேறு துறைகளில் உயர் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கத் தேவையான அமைப்புகளும் இல்லை. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதற்கு உதவும் பயிற்சி மையங்களும் இல்லை. எனவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உத

விபெறும் பள்ளிகளிலும் அனைத்து உயர் படிப்புகளுக்கு நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதற்கு பயிற்சி மையங்கள் திறக்க உத்தரவிட்டு வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம். எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

தேனி, ஜன. 21: தேனி மாவட்ட ஆட்சியர் ம.ப.ல.வி.ப.ல. தேவகுக்கு (படம்) கரோனா தொற்று இருப்பதுவியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக காய்ச்சல் பாதிப்பில் இருந்த ஆட்சியருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

'நீட்' தேர்வு முறைகேடு வழக்கு: கேரள இடைத்தரகருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தேனி, ஜன. 21: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகருக்கு வரும் பிப்.4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு 'நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.தேனி, சென்னை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாண்டு படித்த மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் என மொத்தம் 16 பேரை தேனி சிபிசிஜிடி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆள் மாறாட்ட முறைகேட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் பெங்களூருவில்க்கும், கேரளத்தைச் சேர்ந்த ரஷித் ஜன.7

GOVERNMENT OF TAMIL NADU
DIRECTORATE OF MOST BACKWARD CLASSES AND DENOTIFIED COMMUNITIES WELFARE
CHEPAUK, CHENNAI - 600 005.
CORRIGENDUM NOTICE
No.B3/3651/2019 Dated : 21.01.2021
Please refer our Tender notice No.4/2020-21 dated 28.12.2020 already published on 30.12.2020 inviting Tenders for "SUPPLY OF 5150 numbers of Two Seater Wooden Bench and Desk for the Students in Kallar Primary Schools" Situated in Madurai, Dindigul and Theni Districts from Manufacturers / authorized dealer / authorized distributor.

சுப்பந்தாள் இரட்டிப்பு அறிவிப்பு
ந.க. எண். 1/ 6414 / 2021
நாள் : 21.01.2021
"மொத்த பணிகளை எண்ணிக்கை - 4, இந்த பணிகளை அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுக் கணக்கு ரூ.9.08 ரெயி" ஆகும். இந்த ஒப்பந்தங்கள் அறிவிப்பு 13.01.2021 அன்று தினமணி நாளிதழ், செ.ம.டொ.இ/207/ ஒப்பந்தப்பள்ளி/2021-என்பு பிரசுரம் ஆனது நிறுவன காரணங்களுக்காக கீழ்க்கண்ட இயக்குநர், ஈரோடு ஸ்டாட். சி.டி. விமிடெட். செ.ம.டொ.இ/448/ஒப்பந்தப்பள்ளி/2021

PUBLIC NOTICE
I state that I am working in M.H.Wellington and Service No. 15420357-X Rank - Nk, I further state that I have given my daughter name as VILASHINI in my service record. I further state that my daughter name is A.VILASHINI and her initial "A" stands for ANBALAGAN who is her father. I further state that VILASHINI and A.VILASHINI are one and the same person, which indicates my daughter only.
M.ANBALAGAN.

ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்
புதிய அலுவலகம் : ராஜபாளையம் மில்ஸ் வளாகம், பி.ஏ.சி.ராஜாபாளையம் ராஜ சாலை, தாஸ் வடிகுடி எண். 1, இராஜபாளையம் - 626 117. தலிபுநகர்.
நிறுவனத்தின் அலுவலக எண்.: L17111TN1936PLC002298
தொலைபேசி: 04583 235666, தொலைநகல்: 04583 236520
மின்னஞ்சல்: rajac@rajapalayamills.com, இணையத்தளம்: http://www.rajapalayamills.co.in

THE GANDHIGRAM RURAL INSTITUTE (DEEMED TO BE UNIVERSITY)
(Ministry of Education (Shiksha Mantraya), Government of India)
Accredited by NAAC - 'A' Grade (3rd Cycle)
GANDHIGRAM - 624 302

TENDER NOTICE
The Institute invites sealed tenders for the following:
1. Registered Security Agencies for hiring Security Service
2. Experienced Catering Agencies for running Institute's Canteen
The Prescribed tender form and terms and conditions are available in the Institute's website: www.ruraluni.ac.in
Last date for issue of tender : 10-02-2021 - 03.00 P.M
Last date for submission of tender : 10-02-2021 - 05.00 P.M
GANDHIGRAM
DATE : 22.01.2021 REGISTRAR

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
ஒப்பந்தப்பள்ளி அறிவிக்கல் எண்: 220/ 2020-2021
தமிழ்நாடு மாநகராட்சி ஒப்பந்தப்பள்ளி அறிவிக்கல் எண்: 220/ 2020-2021
தமிழ்நாடு மாநகராட்சி ஒப்பந்தப்பள்ளி அறிவிக்கல் எண்: 220/ 2020-2021
தமிழ்நாடு மாநகராட்சி ஒப்பந்தப்பள்ளி அறிவிக்கல் எண்: 220/ 2020-2021

சுப்பந்தாள் இரட்டிப்பு அறிவிப்பு
ந.க. எண். 1/ 6414 / 2021
நாள் : 21.01.2021
"மொத்த பணிகளை எண்ணிக்கை - 4, இந்த பணிகளை அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுக் கணக்கு ரூ.9.08 ரெயி" ஆகும். இந்த ஒப்பந்தங்கள் அறிவிப்பு 13.01.2021 அன்று தினமணி நாளிதழ், செ.ம.டொ.இ/207/ ஒப்பந்தப்பள்ளி/2021-என்பு பிரசுரம் ஆனது நிறுவன காரணங்களுக்காக கீழ்க்கண்ட இயக்குநர், ஈரோடு ஸ்டாட். சி.டி. விமிடெட். செ.ம.டொ.இ/448/ஒப்பந்தப்பள்ளி/2021

PUBLIC NOTICE
I state that I am working in M.H.Wellington and Service No. 15420357-X Rank - Nk, I further state that I have given my wife's name as ANITHA ANBALAGAN in my service record. I further state that my wife name is M.ANITHA and her initial "M" stands for MUNEESWARAN who is her father. I further state that ANITHA ANBALAGAN and M.ANITHA are one and the same person, which indicates my wife only.
M.ANBALAGAN.

தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
10-வது மாற்றம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
CIN U74999TN1971SGC005967

FEDBANK FINANCIAL SERVICES LTD - AUCTION NOTICE
Fedbank Financial Services Ltd (Fedfina) க்கு சீர்தரப்பட்ட கிளைகளில் 08/02/2021, திங்கள் 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் தக்க நகைகள் அடங்கிய வகைப்படுத்தல் மீண்டும் மீண்டும் அறிவிப்பு செய்யும் முடிவாகியுள்ளதால் வாங்குகையாளர்களின் கணக்குகள் (சீர்தர குறிப்பிடப்படும்) மற்றும் இலாப நிலை அலகு வரிப்படி பிறல் வாங்குகையாளர்களின் நகைகளை ஏரம் விட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஏரம் செயல்படுத்தும் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. P P CHAVADI, 0452-4351045, FEDPP06/1271675, 1280770, 1281402, 1286485, JAHINDUPURAM, 0452-4354486, FEDJHPOGL1015263, 1107906, MELUR, 0431-4020100, FEDMEL06/0994926, 1202661, 1289024, 1289600, DINDIGUL, 0451-2424045, FEDDINOGL1007926, 1010035, 1015393, 1015438, 1021814, 1291979, எங்கள் இடங்கள் மற்றும் தேதிக்கான மாற்றம் இடங்கள் இடங்கள் www.fedfina.com-ல் பார்க்கக் கொள்ளலாம். பக்கத்திற்கு அனைத்து ஏலதாரர்களுக்கும் அளவிகள் சமன்படுத்த ஏலகளை ஏற்றுக்கொள்ளு அனைத்து நிராகரிப்பு வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன. தங்கள் ஆரவாரங்களை வெளியிடும் வகுப்புகள் வாங்குகையாளர்கள் அனைத்து அளவிகள் கிளைக்கு வரவகை தரவேண்டும் அல்லது மேலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் 06.02.2021-க்குள் அனைத்துக் கொள்வனவு விதிகளை ஏற்றுக்கொள்ளும் முடிவாகியுள்ளது.

இன் சாலவன்சி மற்றும் பாங்கர்பட்டி குறிப்பு 2016-இன் சிறுநீர் E-ஏலச் சொத்து விற்பனை அறிவிப்பு

E-ஏல நாள் மற்றும் நேரம் : 24.02.2021 (முதல்நேரம்)
காலம் 10:45 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை

உள்ளூர் மூலம் அறிவிக்கப்பட்ட புகள்களுக்கு உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும் புகள்களுக்கு உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும்.

சுப்பந்தாள் இரட்டிப்பு அறிவிப்பு
ந.க. எண். 1/ 6414 / 2021
நாள் : 21.01.2021
"மொத்த பணிகளை எண்ணிக்கை - 4, இந்த பணிகளை அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுக் கணக்கு ரூ.9.08 ரெயி" ஆகும். இந்த ஒப்பந்தங்கள் அறிவிப்பு 13.01.2021 அன்று தினமணி நாளிதழ், செ.ம.டொ.இ/207/ ஒப்பந்தப்பள்ளி/2021-என்பு பிரசுரம் ஆனது நிறுவன காரணங்களுக்காக கீழ்க்கண்ட இயக்குநர், ஈரோடு ஸ்டாட். சி.டி. விமிடெட். செ.ம.டொ.இ/448/ஒப்பந்தப்பள்ளி/2021

மதுரை சேமிப்பக் கிணக்கு நிறுவனம்
(ஈடுதீர்வு அளிக்கும் நிறுவனம்)
மதுரை சேமிப்பக் கிணக்கு நிறுவனம்
முன் சேமிப்பு, வரலாறு, சேமிப்பு, சேமிப்பு-15.
நிறுவனங்கள்: www.cowocor.in
www.cowocor.in
www.cowocor.in

தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
10-வது மாற்றம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
CIN U74999TN1971SGC005967

தமிழ்நாடு அரசு
6.60 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2029 மற்றும் 6.63 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2035
மாறுவளவிகள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும்

இன் சாலவன்சி மற்றும் பாங்கர்பட்டி குறிப்பு 2016-இன் சிறுநீர் E-ஏலச் சொத்து விற்பனை அறிவிப்பு

E-ஏல நாள் மற்றும் நேரம் : 24.02.2021 (முதல்நேரம்)
காலம் 10:45 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை

உள்ளூர் மூலம் அறிவிக்கப்பட்ட புகள்களுக்கு உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும். உடனடி பரிசீலனை செய்யப்படும்.

சுப்பந்தாள் இரட்டிப்பு அறிவிப்பு
ந.க. எண். 1/ 6414 / 2021
நாள் : 21.01.2021
"மொத்த பணிகளை எண்ணிக்கை - 4, இந்த பணிகளை அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுக் கணக்கு ரூ.9.08 ரெயி" ஆகும். இந்த ஒப்பந்தங்கள் அறிவிப்பு 13.01.2021 அன்று தினமணி நாளிதழ், செ.ம.டொ.இ/207/ ஒப்பந்தப்பள்ளி/2021-என்பு பிரசுரம் ஆனது நிறுவன காரணங்களுக்காக கீழ்க்கண்ட இயக்குநர், ஈரோடு ஸ்டாட். சி.டி. விமிடெட். செ.ம.டொ.இ/448/ஒப்பந்தப்பள்ளி/2021

தெற்கு ரயில்வே
பொருள் கையாளுதல் துறை
ஏல அறிவிப்பு எண். 07/2020க்கு
சேர்த்துள்ளவர்கள்

தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
10-வது மாற்றம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
CIN U74999TN1971SGC005967

தமிழ்நாடு அரசு
6.60 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2029 மற்றும் 6.63 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2035
மாறுவளவிகள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும்